



எலிசெபெத்ரவுன்-கிட்லி நகர்ப்பகுதி

www.Elizabethtown-Kitley.on.ca

இந்த எலிசெபெத்ரவுன்-கிட்லி நகர்ப்பகுதியில் மக்கள் தம் சமூகத்தையும் அதன் மரபுரிமையையும் கொண்டாடும் பல வருடாந்த களியாட்டங்களும் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. இங்கு சென்ற லோரன்ஸ் நதியைப் பார்த்தவாறு மேலுள்ள, பட்டர்நட் குடா (Butternut Bay), அட்டிஸன் (Addison), ரொலிடோ, டிள்கெப், கிறீன்புஷ் (Toledo, Tincap, Greenbush) முதலிய பிரதேசங்கள் உள்ளிட்ட நகர்ப்பகுதியினுள் அதிக வரலாறு அடங்கி நிற்கின்றது. பெல்லாமி பार्க் (Bellamy Park) மற்றும் முகாம்பநிலம் (Campground), கிப்பன்ஸ் குடும்பப் பண்ணை மேப்பிள் வெல்ல இல்லம் (Gibbons Family Farm Maple Sugar House) மற்றும் நூதனசாலை, லின் மரபுரிமை நூதனசாலை (Lyn Heritage Museum), லின் பிட் பாதுகாவல் மற்றும் மக் ஜொன்ஸன் வனவிலங்குப் பகுதிகள் (Lyn Pit Conservation and Mac Johnson Wildlife Areas) ஆகியன இங்கு இருக்கின்ற கவர்ச்சிகளில் அடங்கும்.



இந்த எலிசெபெத்ரவுன்-கிட்லி நகர்ப்பகுதியில் (Elizabethtown-Kitley) மாநகரசபை இயக்கி வருகின்ற ஒரு வியாபாரப் பூங்காவும் கட்டிடங்கள் எழுப்புவதற்கு நிலங்களும் இருக்கின்றன. இங்கு வாழுகின்ற மக்கள் மத்தியில் வியாபாரங்கள் மற்றும் கைத்தொழில்கள் தனிச்சிறப்பு வாய்ந்த முறையில் கலந்து காணப்படுகின்றன. இங்கு இருப்பவற்றில் சிலவற்றின் பெயர்கள் இவை: டிரொய் மெனுபக்ஸரிங், லாபார்ஜ் கனடா இன்க்., பிரைஸ்டெக்ஸ் சொப்ட்வேயர், ஹெண்ட்ரிக்ஸ் ஹோட்டல் அன்ட் ரெஸ்டூரன்ட் இக் குவிப்மென்ட், கஸ்டொம் டீக்கொர் கார்ப்பெட் வன், பில்ந் ரைட் யூட்டிலிற்றி பொடீஸ் அன்ட் சப்லைஸ் மற்றும் தவுசன்ட் ஐலென்ட்ஸ் கொன்கிரீட் லிமிற்றெட் (Troy Manufacturing, Lafarge Canada Inc., Pricedex Software, Hendrix Hotel and Restaurant Equipment, Custom Decor Carpet One, Built Rite Utility Bodies and Supplies and Thousand Islands Concrete Ltd.). பேரன்பிரே பண்ணைகள் (Burnbrae Farms) இந்த நகரத்தின் மிகப்பெரிய வர்த்தக அமைப்பாக விளங்குகின்றது. இப் பண்ணைகளில் பிரதானமாக முட்டைகளும் முட்டைசார் உற்பத்திப் பொருட்களும் உற்பத்தியாக்கப்படுகின்றன. இந்த நகர்ப்பகுதி தனது விருதுபெற்ற வெற்றிகரமான உற்பத்திப் புத்தாக்கத்தின் மூலம் கனடாவின் விவசாய-வர்த்தக நடவடிக்கையில் முதன்நிலை வகிக்கும் ஒன்றாக நிரூபித்துள்ளது. பேரன்பிரே பண்ணை இந்த நகர்ப்பகுதியிலும் புரொக்வில் நகரத்திலும் இயங்கி வருகின்றது.

மொத்தச் சனத்தொகை: 9,854 (Statistics Canada Census 2016)
ஜனவரி மாதச் சராசரி வெப்பநிலை: -8 °C (27 °F)
பூலை மாதச் சராசரி வெப்பநிலை: 26 °C (70 °F)
வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி: 784 mm மழை, 198 cm பனி
தனியொருவர் வருமானம்: \$78,455
சராசரி வீட்டு வருமானம்: \$91,923
சராசரித் தொழிலின்மை விகிதம்: 5-6 %
உயர் பாடசாலைக் கல்வி பெற்ற வயதுவந்தவர்கள்: 2,455
கல்லூரி அல்லது பல்கலைக்கழக டிப்பிளோமாப் பட்டம் பெற்ற வயதுவந்தவர்கள்: 4,190
2 படுக்கை அறைகள் அடங்கிய அடுக்குமாடி வதிவிடத்தின் சராசரி மாதாந்த வாடகைச் செலவு: \$1,072
சராசரி 3 படுக்கையறை விலகியிருப்பதாக மாளிகை: \$281,391



மேலதிகத் தகவல்கள்:

Yvonne Robert, நிர்வாகி - எழுத்தர்
எலிசெபெத்ரவுன்-கிட்லி நகர்ப்பகுதி

6544 New Dublin Rd. RR 2 Addison, ON, K0E 1A0 Canada
613-345-7480 / mail@elizabethtown-kitley.on.ca

Leeds
Grenville

where lifestyle
grows good business

www.leedsgrenville.com



Leeds & Grenville
IMMIGRATION
PARTNERSHIP

www.NewcomersInfo.ca